

குர் ஆன் மூலமாக நினைவூட்டல்

பேராசிரியர் ஜனாப் ஜாவித் அஹ்மத் ஙாமிதி அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சியினை பார்த்து கொண்டு இருந்தேன். உங்கள் எழுத்தில் மற்றும் பேச்சுகளில் நினைவூட்டல் அல்லது ஆன்மிக பயன்கள் கிடைப்பதில்லையே என்று கேள்வி கேட்கப்பட்டது. (ஆன்மிகம் என்ற சொல் குர் ஆன் அல்லது சுன்னத் ஆகியவற்றிற்கு அந்நியமானது என்பது குறிப்பிடத்தக்கது).

அதற்கு அவர் பதில் அளிக்க தொடங்கினார். ஒரு விசுவாசியின் நினைவூட்டலுக்கு மிகப் பெரிய மூலம் / வேர்/ ஊற்றுக்கண் குர் ஆன் ஆகும். குர் ஆனை ஓரளவு தெரிந்தவர்கள் என்ற முறையில் நாம் மக்களை குர் ஆனின் பக்கம் திசை திருப்பி அதனோடு தொடர்பு ஏற்படுத்துவதே ஆகும். " ஆன்மிகம்" என்ற ஒன்றை ஒருவருக்குள் ஏற்படுத்துவது நிச்சயமாக நமது பணி கிடையாது. இறைவன் மட்டுமே தன்னுடைய புத்தகத்தின் வாயிலாக ஒருவருக்கு இறை நம்பிக்கையை மெருகுட்டி , ஞான ஒளி அளிக்க செய்கிறான்.

அல்லாஹ் இதைக் (குர் ஆன்) கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். (5: 16).

குர் ஆன் ஒரு உண்மையான விசுவாசிக்கு இந்த உலகில் உணவுகளால் அலங்கரிக்கப்பட்ட தெய்வீக உணவு அருந்தும் மேசை போன்றது. (அல் மஜ்ம அல் கபீர் , தப்ராணி , ஹதீஸ் எண் 8646). இந்த நிலையில் , குர் ஆனை தவிர வேறு ஏதாவது ஒன்றை "ஆன்மிகத்தின் " ஊற்றுக் கண்ணாக பாவிப்பது, குர் ஆனைப் பற்றி நமக்கு சரியான புரிதல் இல்லை என தெரிகிறது. இது எவ்வாறு உள்ளது என்றால் நீர் நிரம்பிய நீர் நிலையை புறக்கணித்து , கானல் நீரில் நீர் அருந்த முயற்சிப்பது போல் தெரிகிறது.

(இதற்கு மாறாக) எவர்கள் இறைவனை நிராகரித்தார்களோ அவர்களின் செயல்களுக்கு உவமை (நீரில்லாப்) பாலைவனத்தின் கானலாகும். தாகித்தவன் அதனை நீர் என்று கருதுகின்றான். இறுதியில் அவன் அந்த இடத்திற்கு வந்தபோது, அங்கு எதையும் காணவில்லை. ஆனால், அவன் அங்கு கண்டுகொண்டது அல்லாஹ்வை! அல்லாஹ்வோ அவனுக்குரிய கணக்கை முழுமையாகத் தீர்த்துவிடுகின்றான். அல்லாஹ் கணக்கு வாங்குவதில் விரைவானவனாக இருக்கின்றான். (24:39)

இம்மாதிரி கேள்வி கேட்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு முறையாவது "வழி காட்டி" அல்லது "அறிந்து கொள்ளுதல்" என்ற நோக்கத்தோடு குர் ஆனை படிக்கவில்லை என்பது பல சந்தர்ப்பங்களில் தெரிகிறது. ஆனால் எந்த ஒரு புனித ஆத்மா இந்த ஒரு உயரிய நோக்கத்தோடு குர் ஆனை அணுகியதோ , அதை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வராமல் இறைவன் கை விட்டதில்லை. இதற்கு மாறாக குர் ஆனைத் தவிர மற்றவைகளிலிருந்து நேர் வழியை தேடுபவர்களுக்கு குர் ஆனினால் அளிக்கப்படும் ஒரு பெரும் செல்வங்களான ஸிராதே முஸ்தகீம் என்னும் உண்மையான நேர் வழி மற்றும் மஅரிஃபத் என்னும் உயரிய உண்மைகளை அறிதல் ஆகியன கிடைப்பதில்லை.

குர் ஆனைத்தவிர மற்றவைகளிலிருந்து நேர் வழி பெற விரும்பினால், இறைவன் அவனை வழி தவற விட்டு விடுகிறான் (தீர்மதி : ஹதீஸ் எண் :2906)

நினைவூட்டுதல் மற்றும் அறிதலுக்கான மிகப்பெரிய மூலம் குர் ஆன் மட்டுமே. ஸில்ஸிலதுஸ் ஸஹிஹா அல்பானியில் உள்ள ஒரு ஹதிஸின் படி இறைவனால் இறக்கிவைக்கப்பட்ட குர் ஆனைத் தவிர மற்ற எதன் மூலமாகவும் இறைவன் பக்கம் திரும்பவோ அல்லது நெருங்கவோ முடியாது. அழைப்பு பணிக்கும், மாரிஃபத் என்னும் அறிந்து கொள்ளுதலுக்கும் மூலம் மற்றும் ஆதாரப்பூர்வமானது குர் ஆன் மட்டுமே. கீழ்க்கண்ட குர் ஆனின் வசனங்கள் இதை தெளிவாக கூறுகின்றன

மனிதர்களுக்கு ((முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் (2: 185),

(நபியே!) நிராகரிப்பாளர்களின் பேச்சை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்! மேலும், இந்தக் குர்ஆனைக் கொண்டு அவர்களுடன் பெரும் ஜிஹாதில் கடுமையான போராட்டத்தில் ஈடுபடுங்கள். (25: 52) ;

உலகத்தார் யாவரையும் அச்சமுட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.(25:1)

நபிகள் நாயகத்தை (ஸல்) நோக்கி சொல்லப்படுகிறது : "என் எச்சரிக்கைக்கு அஞ்சுகின்ற ஒவ்வொருவருக்கும் நீர் இந்தக் குர்ஆனைக் கொண்டு அறிவுரை கூறுவீராக!" (50:45). நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர் ஆனை கொண்டு அழைப்பு பணியினை மேற்கொண்டார்கள். நபியை பின்பற்றுபவர்களும் கியாமத் நாள் வரை அழைப்பு பணியினை குர் ஆனின் மூலமாகவே செய்ய வேண்டும். மேலும் பார்க்க (குர் ஆன் 6:19)

குர் ஆன் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு ஒரு வழி காட்டியாகும். இஸ்லாமிய பார்வையில் நம்பிக்கை சம்பந்தவற்றை கற்ற பிறகு கற்க வேண்டிய மிகப் பெரியது இறைவனின் புத்தகமான குர் ஆன் ஆகும். இது தான் ஸஹாபாக்களின் வழி முறை ஆகும். ஜுன்துப் பின் அப்துல்லாஹ் என்ற ஸஹாபி கூறுகிறார்கள் : நாம் நபிகள் நாயகத்தோடு (ஸல்) இருந்தோம். எங்களுடைய வாலிப வயது அந்த நேரம். நாம் அந்த நேரத்தில் ஈமான் என்னும் நம்பிக்கை சம்பந்தப்பற்றவற்றை முதலில் கற்றுக் கொண்டோம். பிறகு நாம் குர் ஆன் கற்றுக் கொண்ட போது , எங்களுடைய நம்பிக்கை மேலும் உயர்வதற்கான காரணமாக அது அமைந்தது. (அல் மஜ்மஅ அல்கபீர் தப்ரானி எண் 1678).

இந்த ஹதீஸை அதன் சரியான சூழ்நிலையில் பொருத்தி பார்த்தால் அதனிலிருந்து கற்க வேண்டிய பாடத்திற்கு மிகப் பெரிய யோசனை/விவாதங்கள் தேவைப்படுவதில்லை. ஸஹாபாக்களுக்கு அழைப்பு பணி செய்தவர் ஒரு சாதாரணமான அழைப்பாளர் அல்ல, இறைவனின் தூதர் ஆவார். அத்தகைய சூழலில் , தேவையான நம்பிக்கை , நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்பதே ஆகும். இந்த இறைத்தூதர் மீதான நம்பிக்கை இல்லாமல் இருந்தால் குர் ஆனை கற்பதும் அதன் உண்மைத்தன்மையை நம்புவதும் அர்த்தமற்றதாகி விடுகிறது. எனவே, ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனின் தூதர் தான் என்ற நம்பிக்கையினை முதலில் நிரூபித்தனர். இந்த நம்பிக்கை மற்றும் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு பிறகு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு குர் ஆனை கற்றுக் கொடுத்தார். குர் ஆனின் இந்த பாடம் அவர்களின் நம்பிக்கையின் வளர்ச்சிக்கு நிலையான மற்றும் நிரந்தர ஆதாரமாக மாறியது. நபிகள் நாயகத்தின் தோழர்கள் போலவே , பின்னால் வரும் விசுவாசிகளுக்கும் இதே மாதிரியான அணுகுமுறை மிகவும் அவசியமாகிறது.

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக வீண் பிடிவாதத்தில்தான் அவர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி உங்களுக்குப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன். மேலும், அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் அறிபவனாகவும் இருக்கின்றான். (2: 137)

குர் ஆன் மக்கள் மீது இறைவனின் அளவிலா கருணையின் வெளிப்பாடாகும். (55:1,2). இறைவனின் இந்த கருணையின் விரிவாக்கமாக குர் ஆனில் சொல்லப்பட்டிருப்பதையோசிப்பதற்கும் , நடைமுறை படுத்துவதற்கும் மிகவும் இலேசாக ஆக்கினான்.

நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர், அறிவுரையை ஏற்றுக்கொள்ள எவரேனும் இருக்கின்றாரா? (54:17)

இங்கு 'سَرْنَا' என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பொருள் வெறும் எளிமைப்படுத்துதல் மட்டுமல்ல அல்ல. ஒரு பொருளின் நோக்கத்தை சார்ந்த அனைத்து விஷயங்களையும், அனைத்து கோணங்களையும் விரிவான முறையில் விவரித்து எந்த விஷயத்தை பற்றி பேசப்பட்டதோ அதை முழு அளவில் புரிந்து கொள்ளச் செய்வது.

அதே போல் 'رَدَّ' என்ற வார்த்தையும் ஒரு பரந்த பொருள் கொடுக்கக்கூடிய வார்த்தையாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கல்வி படித்து பெரும் அறிவு , நயமான கண்டிப்பு , முன்னறிவிப்பு எச்சரிக்கை , நினைவூட்டுதல் , பாடம் ஆகிய சொற்களின் பொருட்கள் இதில் அடங்கியுள்ளது. இந்த நிலையில் குர் ஆன் நினைவூட்டல் மற்றும் அறிதலுக்கான மிகப் பெரிய மூல ஆதாரம் என நிரூபணம் ஆகிறது. குர் ஆனைத் தவிர மற்றவைகள் மூலம் பெறப்படும் அறிவு தீனிற்கு தேவைப்படும் சரியான அறிதல் தராது மட்டுமின்றி அது ஒரு சில சமயம் அந்த அறிதலின் பயணம் தடைப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

ஒரு ஹதீஸின் படி (அத் தாரிமி : 3331) இறைவனின் இந்த உலகில் குர் ஆனிற்கு மட்டும் ஒரு தனித்துவம் உண்டு. அது என்னவெனில் , என்றும் முடிவு பெறாத அற்புதங்கள் குர் ஆனின் மாணவனுக்கு மட்டும் குர் ஆன் மூலம் கிடைத்து கொண்டே இருக்கும்.